



ශ්‍රී ලංකා දේශීය ආදායම්
இலங்கை உள்ளநாட்டு இறைவரி
Sri Lanka Inland Revenue

**பங்குடமை – வருமான விபரத்திரட்டு மற்றும்
அட்டவணைகளை நிரப்புவதற்கான வழிகாட்டி**

**வரி மதிப்பீட்டாண்டு
2021/2022**



இந்த அறிவுறுத்தல் தொகுதி பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

- A. பொது அறிவுறுத்தல்கள்
- B. பங்குடமை - வருமான விபரத்திரட்டு மற்றும் அட்டவணைகளை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

விபரத்திரட்டு மற்றும் அட்டவணைகளை நிரப்புவதற்கு முன்னர் இந்த அறிவுறுத்தல்களை வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலதிக விபரங்கள் மற்றும் விளக்கங்களை www.ird.gov.lk என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணையத்தள முகப்பினூடாக பெற்றுக் கொள்ளலாம்.

A. பொது அறிவுறுத்தல்கள்

1. பங்குடமையானது, அதன் வரியிடற்பாலதான வருமானத்தின் மீது வருமான வரிக்குப் பொறுப்புடையதாவதுடன், மேலதிகமாக ஏதாவது முதலீட்டுச் சொத்துக்களின் தேறிய பெறுகைகளின் ஈட்டத்தின் மீதான வரிக்கும் பொறுப்புடையதாகும்.
2. விபரத்திரட்டின் வழங்கலும் சமர்ப்பித்தலும்

வழங்கல்

2021/2022 பங்குடமை வருமான விபரத்திரட்டானது, பங்குடமை வருமானத்தின் மீது வருமான வரி அறவிடத்தக்க நபர்களுக்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும்.

இந்த விபரத்திரட்டு மற்றும் அட்டவணையானது உங்கள் விருப்புக்குரிய மொழியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (உங்களுக்கு தொடர்பாடல்கள் மற்றும் வரி விபரத்திரட்டுகளை பிறிதொரு மொழியில் பெற விருப்பம் இருப்பின், நீங்கள் உடனடியாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள - வரிசெலுத்துனர் சேவை அலகுக்கு தெரிவிக்கவும்.)

சமர்ப்பித்தல்

முறையாக நிரப்பப்பட்ட விபரத்திரட்டு (பங்குடமை வருமான விபரத்திரட்டு மற்றும் கட்டாயமான அட்டவணைகள்) மற்றும் ஏனைய தேவைப்படுத்தப்படும் ஆவணங்கள், 2022, நவம்பர் 30 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஏதேனும் பிராந்திய அலுவலகங்களுக்கு அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்கள



தலைமையகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபாலிலோ அனுப்பிவைக்கலாம்.

3. வரிக் கணிப்பீடு

பங்குடமையின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் (ஏதேனும் முதலீட்டு சொத்துக்களின் தேறிப் பெறுகையிலிருந்தான ஈட்டுகை தவிர்த்து) மீது கொடுப்பனவு செய்ய வேண்டிய வருமான வரியைக் கீழே தரப்பட்டுள்ள ஏற்புடைய வரி வீதங்களை பிரயோகித்து கணிப்பீடு செய்தல் வேண்டும்.

வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் (ரூபா)	வரி வீதம்
முதல் 1,000 000	0
மீதி	6%

4. வரிக் கொடுப்பனவு

மதிப்பிடப்பட்ட வரியானது காலாண்டு தவணை அடிப்படையில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்வரும் அட்டவணையானது 2021/2022 மதிப்பீட்டாண்டுக்குரிய காலாண்டு வரிக் கொடுப்பனவுக்கான செலுத்தப்பட வேண்டிய இறுதி திகதி மற்றும் கொடுப்பனவு காலப்பகுதிக்கான குறியீடு என்பவற்றை விபரிக்கின்றது.

வரித் தவணைக் கொடுப்பனவு	கொடுப்பனவு செய்ய வேண்டிய இறுதி திகதி	கொடுப்பனவு காலப் பகுதிக்கான குறியீடு
முதலாவது தவணை	2021 ஆகஸ்ட் 15	21221
இரண்டாவது தவணை	2021 நவம்பர் 15	21222
மூன்றாவது தவணை	2022 பெப்ரவரி 15	21223
நான்காவது தவணை	2022 மே 15	21224

நான்கு தவணைக் கொடுப்பனவுகள், இறுதிக் கொடுப்பனவு மற்றும் ஏற்புடையதான வரிவரவுகளின் மொத்தம் 2021/2022 வரி மதிப்பீட்டாண்டிற்குரிய மொத்த வரிப் பொறுப்புக்கு சமமானதாக இருத்தல் வேண்டும்.



5. பங்குடமையொன்றின் முதன்மைப் பங்காளர் அல்லது பங்காளரினால் 2020/2021 மதிப்பீட்டாண்டு தொடர்பாக பங்குடமை வருமானத்திரட்டு மற்றும் அட்டவணைகள் கோப்பிடப்படுதல் அவசியமாகும்.
6. பங்குடமை வருமான விபரத்திரட்டின் அல்லது அட்டவணைகளில் ஏதேனும் கூடுகள் நிரப்ப தேவைப்படவில்லை எனில், வருமான விபரத்திரட்டின் அல்லது அட்டவணையின் அந்த கூட்டில் ஹைபன் குறியீட்டை (-) இடவும். அட்டவணை ஒன்றில் வழங்கப்பட்ட இடம் தகவல்களை நிரப்புவதற்கு போதுமானதாகவில்லை எனில், அந்த வழிவமைப்பை ஒத்த இன்னொரு இணைப்பில் அதனை வழங்க தேவைப்படுத்தப்படுகின்றீர்கள்.

ஏதேனும் அட்டவணைகளை நிரப்ப தேவை இல்லை எனில் அந்த அட்டவணைக்கு குறுக்காக இல்லை என குறிப்பிடவும்.

பகுதி A - வரிக்கு பெறுப்பான வருமானம்		ரூபா										சதம்	
		1	0	0	0	0	0	0	0	0	0		
வியாபார வருமானம் (அட்டவணை 2A இன் கூடு 208.5)	10											0	0
முகலீட்டு வருமானம் (முகலீட்டுச் சொத்துத் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகை தவிர்த்து) (அட்டவணை 2A இன் கூடு 209.5)	20	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
ஏனைய வருமானம் (அட்டவணை 2A இன் கூடு 210.5)	30	5	0	0	0	0	0	0	0	0	0	0	0
முகலீட்டுச் சொத்துத் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகை (அட்டவணை 2A இன் கூடு 212.5)	40	-	-	-	-	-	-	-	-	-	-	-	-

7. தண்டத்திற்கான ஏற்பாடு

பிழையான விபரத்திரட்டினை கோப்பிடல் அல்லது உரிய திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ விபரத்திரட்டினை கோப்பிட தவறுதல் என்பவற்றுக்கான தண்ட ஏற்பாடுகள்

- வருமான விபரத்திரட்டினை காலந்தாழ்த்தி கோப்பிடுவதற்கான தண்டம் பின்வருவனவற்றுள் அதிகமான தொகையாக காணப்படும்
 - (i) செலுத்த வேண்டிய வரித் தொகையின் 5% வீதத்துடன், மேலும் கோவையிடத் தவறும் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதத்தின் பகுதிக்கும் செலுத்த வேண்டிய வரியின் 1% வீதம்: மற்றும்
 - (ii) ரூபா 50,000/- மற்றும் நவம்பர் 30 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கப்பட தவறும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதத்தின் ஒரு பகுதிக்கு மேலும் ரூபா 10,000/- உம் ஆன தொகை செலுத்தப்பட வேண்டும்.



- உண்மைக்குப் புறம்பான அல்லது தவறான கூற்றொன்றை வழங்குவதற்கான தண்டனையானது ரூபா 50,000 அல்லது அக் கூற்றினை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்ட செலுத்த வேண்டிய வரிக்குறைப்புத் தொகை அல்லது மீளப்பெற வேண்டிய தொகையின் அதிகரிப்பு, ஆகிய தொகைகளில் எத்தொகை அதிகமானதோ அத் தொகையாகும்.
- விபரத்திரட்டினை கோவையிட தவறும் ஆளொருவர் ரூபா 1 மில்லியனை விஞ்சாத தண்டப்பணத்திற்கு அல்லது ஓராண்டு காலத்தை விஞ்சாத சிறைத்தண்டனைக்கு அல்லது அத் தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாக வேண்டியேற்படும்.

தவணைக் கொடுப்பனவுகளை உரிய திகதிகளில் செலுத்தத் தவறுதலுக்கான தண்ட ஏற்பாடுகள்

- I. ஒரு வரிக் காலப்பகுதிக்கு உரிய திகதியன்று அல்லது வரி மதிப்பீட்டு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவுத் திகதியன்று செலுத்தப்பட வேண்டிய முழுத்தொகை அல்லது பகுதி ஒன்றினை செலுத்த தவறின் செலுத்தப்படவேண்டிய ஆனால் செலுத்தப்படாத வரியின் 20% இற்கு பொறுப்புடையவராவார்.
 - II. உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் உரிய திகதியில் தவணைக் கொடுப்பனவு முழுவதையும் அல்லது பகுதி ஒன்றினை செலுத்த தவறின் செலுத்தப்பட வேண்டிய ஆனால் செலுத்தப்படாத வரியின் 10% இற்கு சமனான தண்டப்பணத்தை செலுத்த பொறுப்புடையவராவார்.
- உரிய திகதியில் வரித்தொகை செலுத்தப்படாதிருப்பின், வரிசெலுத்துநர், 151 ஆம் பிரிவுக்கு (செலுத்துகைக்கான கால நீடிப்பு) அமைவாக உரிய திகதியிலிருந்து வரி செலுத்துகின்ற திகதி வரையிலான காலப்பகுதிக்கான தொகையின் மீது வட்டிக்கு பொறுப்பாவார். வட்டி வீதமானது மாதம் ஒன்றுக்கு அல்லது மாதத்தின் பகுதி ஒன்றுக்கு 1.5% வட்டி செலுத்தப்படல் வேண்டும்.



B. பங்குடமை வருமான விபரத்திரட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய அட்டவணைகளை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள்

உங்களுக்கு வழங்கப்பட்ட படிவத் தொகுதி பிரதானமாக இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது;

1. வருமான விபரத்திரட்டு
2. வருமான விபரத்திரட்டுக்கான அட்டவணைகள்

I. வருமான விபரத்திரட்டினைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்

- இந்த பகுதி இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது;

பிரிவு 1 – வருமானம் மற்றும் வரி கணிப்பீடு

பிரிவு 2 – வெளிப்படுத்தல் .

பிரிவு 1 – வருமானம் மற்றும் வரி கணிப்பீடு

- இந்த பிரிவு நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது;

பகுதி A - வரிக்கு பொறுப்புடைய வருமானம்

பகுதி B - வரிமதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்தான கழிப்பனவுகள்

பகுதி C - செலுத்தப்படத்தக்க வரி கணிப்பீடு

பகுதி D - விலக்களிக்கப்பட்ட தொகைகள்/ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள்

பிரிவு 2 – வெளிப்படுத்தல்

- விபரத்திரட்டு அல்லது விபரத்திரட்டின் ஒரு பகுதியானது அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் உட்பட எதாவது ஒரு நபரினால் ஒரு கொடுப்பனவுக்காக தயாரிக்கப்பட்டிருந்தால் “ஆம்” எனவும் அவ்வாறில்லையன்றேல் “இல்லை” எனவும் குறிப்பிடுக. “ஆம்” எனக் குறிப்பிடப்பட்டிருப்பின், வெளிப்படுத்துகையின் பகுதி A ஐ பூர்த்தி செய்து அந்நபரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்/சான்றிதழ்களை இணைக்கவும். இது தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடர்புபடும் போது மேற்படி விபரங்களை



பிறிதொரு இணைப்பில் பூர்த்தி செய்து விபரத்திரட்டுடன் இணைக்கவும்.

- உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 126 (4) ஆம் பிரிவின் பிரகாரம், வரிசெலுத்துநர் அல்லது வரிசெலுத்துநரினால் முறையாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர், விபரத்திரட்டினது செம்மையையும் பூரணத்தன்மையினையும் அத்தாட்சிப்படுத்தி கையொப்பமிடல் வேண்டும்.

ஆகவே, வரிசெலுத்துநர் அல்லது வரிசெலுத்துநரினால் முறையாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர், வெளிப்படுத்துகையின் பகுதி B இல் அவரது பெயரைக் குறிப்பிட்டு விபரத்திரட்டில் (திகதியுடன்) கையொப்பமிடல் வேண்டும்.

II. வருமான விபரத்திரட்டு - அட்டவணைகளை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

- பின்வரும் அட்டவணைகள், வருமான விபரத்திரட்டுடன் வழங்கப்பட்டுள்ளது.

அட்டவணை இல.	அட்டவணையின் பெயர்
அட்டவணை - 1	பங்காளர்களினதும் இலாப பங்கினதும் விபரங்கள்
அட்டவணை - 2A	வருமானம் மற்றும் மூலதன ஈட்டுகையின் பகிர்வு
அட்டவணை - 2B	பங்குடமையின் விலக்களிக்கப்பட்ட தொகைகளின் பகிர்வு
அட்டவணை - 3A	மூலதன ஈட்டுகை வரி கொடுப்பனவு விபரங்கள்
அட்டவணை - 3B	முகவரினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் விபரங்கள்
அட்டவணை - 3C	சுய மதிப்பீட்டுக் கொடுப்பனவு விபரங்கள்



அட்டவணை - 4A	செலுத்தப்படற்பாலதான வரி கணிப்பீடு
அட்டவணை - 4B	வரி வரவு
அட்டவணை - 5A	சுய மதிப்பீட்டுக் கொடுப்பனவுகள் மற்றும் மூலதன ஈட்டுகைகள் வரி
அட்டவணை - 5B	தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் மற்றும் முற்பண வருமான வரி (AIT)
அட்டவணை - 6	பங்குடமை நட்ட சீராக்கங்களின் விபரங்கள்
அட்டவணை - 7	பங்குடமை வியாபாரத்தின் விபரங்கள்

பங்குடமை வருமான விபரத்திரட்டிற்கான அட்டவணைகள்

1. அட்டவணை 1 – பங்காளர்களின் விபரங்கள்

பங்காளர்களின் தேவையான விபரங்களை – பங்காளரின் பெயர், வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN), தேசிய அடையாள அட்டை இலக்கம், மற்றும் பங்குடமை இலாபம்/நட்டத்தில் பங்காளரின் பங்குவீதம் என்பவற்றை பதிவு செய்து அட்டவணை 1 இனை பூரணப்படுத்தவும்.

2. அட்டவணை 2A மற்றும் 2B – பங்குடமை வருமானத்தின் பகிர்வு

ஒவ்வொரு பங்காளருக்கும் “அட்டவணை 01” இல் தரப்பட்ட அதே ஒழுங்கு வரிசையில் வெவ்வேறு வரிகளைப் பயன்படுத்தவும்.

2.1 அட்டவணை 2A:- பங்குடமை வியாபார வருமானத்தின் பகிர்வு

நிரல் 205: பங்குடமையினால் ஒவ்வொரு பங்காளருக்கு அல்லது அவர்களது வாழ்க்கைத் துணைக்கு செலுத்தப்பட்ட சம்பளங்கள், கூலிகள் அல்லது சேவைக்கான கட்டணங்கள் என்பவற்றின் மொத்த தொகையை பதியவும்.



நிரல் 206: பங்குடமையினால் பங்காளர்களுக்கு செலுத்தப்பட்ட கடன்கள் அல்லது மூலதனத்தின் மீதான ஏதேனும் வட்டி இன் மொத்த தொகையினை பதியவும்.

நிரல் 207: பங்குடமையின் இலாபத்தைப் பகிரும் வீதத்தின் அடிப்படையில், பங்குடமையின் வியாபாரத்திலிருந்தான மீதி வருமானத்தின் ஒவ்வொரு பங்காளரினதும் ஒதுக்கீட்டைப் பதியவும்

நிரல் 208: நிரல் 208 இல் ஒவ்வொரு பங்காளருக்குமான சம்பளங்கள், கூலிகள், சேவைக் கட்டணங்கள், மூலதனம்/கடன் மீதான வட்டி மற்றும் பங்குடமையின் வியாபார வருமானத்தின் மீதி என்பவற்றின் கூட்டுத் தொகையினை பதியவும். 208.5 நிரலிலுள்ள வியாபார வருமானத்தின் கூட்டுத்தொகையை விபரத்திரட்டின் 10 ஆம் நிரலில் உள்ளடக்கவும்.
உதாரணமாக : 205.1+206.1+207.1 ஆகிய கூடுகளின் மொத்தத்தை கூடு 208.1 இற்கு
205.2+206.2+207.2 ஆகிய கூடுகளின் மொத்தத்தை 208.2 இற்கு

- பங்குடமை முதலீட்டு வருமானம், ஏனைய வருமானம் மற்றும் முதலீட்டு சொத்தின் தேறிப் பெறுகை மீதான ஈட்டங்கள் என்பவற்றின் பகிர்வு

நிரல் 209: ஒவ்வொரு பங்காளரினதும் முதலீட்டு வருமானத்தின் பங்கினை பதியவும். 209.5 ஆம் கூட்டிலுள்ள மொத்த முதலீட்டு வருமானத்தை விபரத்திரட்டின் 20 ஆம் நிரலில் உள்ளடக்கவும். .

நிரல் 210: ஒவ்வொரு பங்காளரினதும் ஏனைய வருமானத்தின் பங்கினை பதியவும். 210.5 ஆம் கூட்டிலுள்ள மொத்த ஏனைய வருமானத்தை விபரத்திரட்டின் 30 ஆம் நிரலில் உள்ளடக்கவும்.



நிரல் 211: வியாபார வருமானம், முதலீட்டு வருமானம் மற்றும் ஏனைய வருமானம் என்பவற்றிலிருந்தான கூட்டுத் தொகையை **நிரல் 211** இல் ஒவ்வொரு பங்களாருக்கும் வெவ்வேறாகப் பதியவும்..

உதாரணமாக: 208.1+209.1+210.1 இனை கூடு 211.1 இற்கு
208.2+209.2+210.2 இனை கூடு 211.2 இற்கு

நிரல் 212 ஒவ்வொரு பங்களாளினதும் முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகையின் பங்கினை பதியவும். 212.5 ஆம் கூட்டிலுள்ள மொத்த முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகையை விபரத்திரட்டின் 40 ஆம் நிரலில் உள்ளடக்கவும்.

2.2 அட்டவணை 2B: பங்குடமையின் விலக்களிக்கப்பட்ட தொகைகள்/ ஈட்டுகைகளின் பகிர்வு

நிரல் 213 பங்குடமையினால் ஒவ்வொரு பங்களாருக்கும் (முழு வரி மதிப்பீட்டாண்டிற்கும்) பகிரப்பட்ட விலக்களிக்கப்பட்ட தொகைகள்/ ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள் என்பவற்றின் பெறுமதியை பதியவும்.

நிரல் 213 A 213 நிரலில் வெளிப்படுத்தப்பட்ட அவ்வாறான விலக்களிக்கப்பட்ட வருமானம் பற்றிய விபரங்களை உள்ளடக்கவும்.

3. அட்டவணை 3: பங்குடமை வருமானத்தின் மீது செலுத்தப்பட்ட வரி

இந்த அட்டவணை முக்கியமாக 3A, 3B, 3C, ஆகிய மூன்று உப அட்டவணைகளைக் கொண்டுள்ளது.

3.1 அட்டவணை 3A: மூலதன ஈட்டுகை வரி தொடர்பான விபரம்

நிரல் 214 : முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப்பெறுகை திகதியை 214 நிரலில் உள்ளடக்கவும்.



நிரல் 215 : 2021/2022 மதிப்பீட்டாண்டு தொடர்பாக முதலீட்டு மற்றும் 216 : சொத்துக்களின் தேறிப்பெறுகையின் ஈட்டுகையில் 10% இல் மூலதன ஈட்டுகை வரித் தொகை செலுத்தப்பட்ட திகதி, செலுத்தப்பட்ட அத்தொகை தொடர்பான விபரம் முறையை 215, 216 நிரல்களில் பதியவும்.

3.2 அட்டவணை 3B: முகவரினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் விபரங்கள்.

முகவரினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரிக் கொடுப்பனவுகள் 217 இருந்து 222 வரையான நிரல்களின் ஒவ்வொரு நிரலிலும் பதியவும். கழிக்கப்பட்ட முற்பண வருமான வரிகளின் மொத்தம் 222.5 கூட்டில் பதியவும்.

3.3 அட்டவணை 3C: சுய மதிப்பீட்டு வரிக் கொடுப்பனவுகள் (மூலதன ஈட்டுகை வரி தவிர்ந்த)

தவணைக் கொடுப்பனவுகள், இறுதிக் கொடுப்பனவுகளின் திகதிகள் மற்றும் செலுத்தப்பட்ட தொகைகளை கொடுக்கப்பட்டுள்ள நிரல்களில் பதியவும். 228.2 கூட்டின் மொத்தத்தை அட்டவணையின் 236 கூட்டில் பதியவும்.

4. அட்டவணை 4: வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், வரிப் பொறுப்பு மற்றும் வரி வரவுகளை கணித்தல்

அட்டவணை 4A மற்றும் 4B ஆனது வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், வரி பொறுப்பு மற்றும் பங்குடமைக்குரிய வரி வரவுகளை கணிப்பதற்கு வசதியளிக்கின்றது.

4.1 அட்டவணை 4A: செலுத்தவேண்டிய வரிக் கணித்தல்

- பங்குடமையின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம்

பங்குடமை வருமானத்தை (முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப்பெறுகை மீதான ஈட்டங்கள் தவிர்ந்த) கூடு 229 இல் பதியவும். பங்குடமைகளானது வருடமொன்றுக்கு ரூபா 1,000,000 நிவாரணத்திற்கு உரித்துடையதாகும். மீதமுள்ள வரிவிதிக்கப்படற்பாலதான வருமானமானது 6% வீத வருமானவரி செலுத்துவதற்கு பொறுப்பாகும்.



- வேளாண்மை பதனிடிகை அல்லது உற்பத்தியுடன் சேர்த்து வேளாண்மையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதான வரி

இலங்கையில் வேளாண்மை பதனிடிகை அல்லது உற்பத்தியுடன் சேர்த்து வேளாண்மையில் ஈடுபட்டுள்ள நபர்கள் 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்கு அத்தகைய நடவடிக்கை தொடர்பிலான செலுத்தப்படற்பாலதான வரிப் பங்கிலிருந்து 25% குறைப்புக்கு உரித்துடையவர்கள் ஆவர்.

மொத்த பங்குடமை வரி மற்றும் ஏற்புடைய அடிப்படையை பிரயோகித்து வேளாண்மை வியாபாரம் தொடர்பிலான வரியிடற்பாலதான தொகையின் விகிதாசாரத்தை கணித்து, கூடு 232.B.1 இல் பதியவும். 25% வரிக் குறைப்பு தொகையை கணித்து அத்தொகையை கூடு 232.B.3 இல் பதியவும்

- முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகை மீதான ஈட்டுகையில் வரி

முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகை மீதான மொத்த ஈட்டுகையை கூடு 233 இல் பதியவும். அத்துடன் 10% வரி வீதத்தினை பிரயோகித்து வரிப் பொறுப்பினை கணிக்கவும்.

4.2 அட்டவணை 4B: வரி வரவு

கிடைக்கத்தக்க வரி வரவுகள் தரப்பட்ட கூடுகளில் பதியப்பட முடியும்.

- வெளிநாட்டு வரி வரவு (கூடு 234)

இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழான வெளிநாட்டு வரி வரவு அடங்கலாக ஏதேனும் வெளிநாட்டு வரி நிவாரணங்களுக்கு உரித்துடையவராயின், அத்தகைய தொகையினை அட்டவணை 4B இன் கூடு 234 ஆம் கூட்டில் பதியவும். வெளிநாட்டு வரி வரவானது, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 80 ஏற்பாடுகளிற்கு அமைவாக கோரப்பட வேண்டும்.

- முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப் பெறுகையிலிருந்தான ஈட்டுகை மீது செலுத்தப்பட்ட வரி (கூடு 235)

2021/2022 வரி மதிப்பீட்டாண்டில் முதலீட்டு சொத்துக்களின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகை மீது செலுத்தப்பட்ட மொத்த



வரியினை கூடு 235 இல் பதியவும். (அட்டவணை 3A இன் 216.5 ஆம் கூட்டிலுள்ள தொகை)

- முற்பண வருமான வரி (கூடு 236)

முகவரொருவரினால் கழிக்கப்பட்ட மொத்த முற்பண வருமான வரி 236 கூட்டில் பதியவும்.

- சுய மதிப்பீடு மீதான கொடுப்பனவு (கூடு 237)

3C அட்டவணையின் 228.2 ஆம் கூட்டில் நான்கு தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் இறுதிக் கொடுப்பனவுகளின் திரட்டிய தொகையை உள்ளடக்கவும்.

238 ஆம் கூட்டிலுள்ள மொத்த வரி வரவினை பிரதான விபரத்திரட்டின் 110 ஆம் கூட்டில் பதியவும்.

5 பங்குதாரர்களுக்கு வரிக் கொடுப்பனவு, தகைமை பெறும் கொடுப்பனவுகள் மற்றும் முற்பண வருமான வரிவரவினை ஒதுக்கீடு செய்தல்

5.1 அட்டவணை 5A: சுய மதிப்பீட்டுக் கொடுப்பனவுகள் மற்றும் மூலதன ஈட்டுகை வரி

நிரல் 239 : பங்குடமையினால் செலுத்தப்பட்ட சுய மதிப்பீட்டு தவணைக்கொடுப்பனவுகள் மற்றும் இறுதிக் கொடுப்பனவின் கூட்டுத்தொகையை ஒவ்வொரு பங்காளர்களிடையேயும் பகிரப்பட்டு வெவ்வேறாக பதியவும். 239 ஆம் நிரலில் கூட்டுத் தொகை 3C அட்டவணையின் 228.2 ஆம் கூட்டின் கூட்டுத்தொகையுடன் சமமானதாக இருத்தல் வேண்டும்.

நிரல் 240 : பங்காளர்களினால் செலுத்தப்பட்ட மூலதன ஈட்டுகை வரியை ஒவ்வொரு பங்காளர்களிடையே பகிரப்பட்டு காண்பிப்பதற்கு இந்நிரலைப் பயன்படுத்தவும். 240 ஆம் நிரலில் கூட்டுத் தொகை 3A அட்டவணையின் 216.5 ஆம் கூட்டுத்தொகையுடன் சமமானதாக இருத்தல் வேண்டும்



பங்குடமை வருமானத்தின் மீது பங்குடமையால் செலுத்தப்பட்ட தவணைக் கொடுப்பனவானது, பங்காளருக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், பங்காளருக்கு ஒதுக்கப்பட்ட வரியின் அத்தகைய பங்கின் ஏதேனும் மேலதிகத் தொகையில் அவருக்கு உரித்து கிடையாது. ஆயினும் பங்காளர்கள் அதனை அடுத்த வரிமதிப்பீட்டாண்டில் வரி வரவாக கோருவதற்கு மட்டுமே உரித்துடையவர் ஆவர்.

5.2 அட்டவணை 5B: தகைமைபெறும் மற்றும் முற்பண வருமான வரி (AIT)

நிரல் 241 : பங்குடமையினால் செலுத்தப்பட்ட திரட்டிய தகைமைகளைப் பெறும் கொடுப்பனவுகளை பங்காளர்களிடையே பகிர்ந்தளிக்கவும்.

நிரல் 242 : பங்குடமை வருமானம் மீது கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியை பங்காளர்களிடையே பகிர்ந்து காண்பிப்பதற்கு இந் நிரலைப் பயன்படுத்தவும். 242 ஆம் நிரலில் கூட்டுத் தொகையை 3B அட்டவணையின் 225.5 ஆம் கூட்டின் பெறுமதியுடன் சமமானதாக இருத்தல் வேண்டும்.

6. அட்டவணை 6: பங்குடமை நட்ட சீராக்கலின் விபரங்கள்

2021/2022 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்குரிய வியாபாரம், முதலீடு மற்றும் விலக்களிப்பு நட்டங்களின் விபரங்களை முறையே கூடுகள் 243.2, 244.2 மற்றும் 245.2 என்பவற்றைப் பயன்படுத்தி பதியவும். அட்டவணை 6 இனைப் பயன்படுத்தி 2021/2022 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்குரிய பங்குடமையின் ஒவ்வொரு வருமான மூலத்திலிருந்தான கழிக்கப்படக்கூடிய நட்டத்தை பதியவும்.

7. அட்டவணை 7: பங்குடமை வியாபாரத்தின் விபரங்கள்

246 முதல் 253 வரையிலான கூடுகளை இலாப நட்ட கணக்குகளின் விபரங்களை வெளிப்படுத்த பயன்படுத்தவும். 254 முதல் 260 வரையிலான கூடுகளை பங்குடமையின் ஐந்தொகை விபரங்களை வெளிப்படுத்த பயன்படுத்தவும்.



